சீர்காழி தொகுதி, பெருந்தோட்டத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சீர்காழி தொகுதி திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த பெருந்தோட்டத்தில் பெருந்தோட்டம் கிழக்கு, பெருந்தோட்டம் மேற்கு என இரு துணை சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெருந்தோட்டத்தில் புதிதாக துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசிடம் செயற்குறிப்பு இல்லை.

திரு. து. மூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது சீர்காழித் தொகுதியில் அடங்கியுள்ள பெருந்தோட்டம் ஊராட்சி பெருந்தோட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மீனவ மக்களும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேல் வாழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் அங்குள்ள பொதுமக்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவசரமாக எடுத்துச் செல்கிறபோது. அருகில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள திருவெண்காடு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கும் அல்லது 20 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. காரணம் தற்சமயம் பெருந்தோட்டத்தில் துணை ஆரம்பச் சுகாதார நிலையம் இல்லாததால் பொது மக்களும் அவதிப்படுகிறார்கள். அதேபோல் மருத்துவ அதிகாரிகளும் மிகுந்த அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையைப் போக்குகிற வகையில் எங்களுடைய இதயதெய்வம் தமிழக முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசில் பெருந்தோட்டத்தில் துணை ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டித் தர அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சீர்காழி தொகுதி திருவெண்காடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தைச் சார்ந்த பெருந்தோட்டத்தில் பெருந்தோட்டம் கிழக்கு, பெருந்தோட்டம் மேற்கு என இரு துணைச் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெருந்தோட்டம் கிழக்கு துணைச் சுகாதார நிலையத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பகுதியில் சுமார் 3482 மக்கள் வசிக்கிறார்கள். அதேபோல் பெருந்தோட்டம் மேற்கு துணைச் சுகாதார நிலையத்தைப் பொறுத்தவரையில் சுமார் 3611

1995 நவம்பர் 10]

மக்கள் வசிக்கிறார்கள். ஏற்கனவே 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் என்ற வகையில்தான் இன்றைக்கு அரசு முனைப்போடு இந்தச் சுகாதார நிலையங்களைக் கட்டி வருகிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு அந்தப் பகுதியில் 6 ஆயிரம் மக்கள் தொகைக்கு இரண்டு ஆரம்பச் சுகாதார மையங்கள் இருக்கிற காரணத்தால் தற்போது சாத்தியக்கூறு இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. து. மூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தப் பகுதியில் அவசரமாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களைக் கவனிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமல் இருப்பதாலும், மேலும் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கிற நிலை இருப்பதாலும் அங்கேயே ஒரு ஆரம்பச் சுகாதார நிலையக் கட்டிடம் இருந்தால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து செல்கிற ஒரு நிலை ஏற்படும். அதேபோல் மருத்துவர்களும் தங்கி நோயாளிகளைக் கவனிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். எனவே, அந்தப் பகுதியில் உள்ள மக்களுடைய கஷ்டத்தை நினைத்தும், மருத்துவர்களுடைய கஷ்டத்தை நினைத்தும் அந்தப் பகுதியினுடைய நீண்ட நாள் கோரிக்கையான இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தை இந்த ஆண்டு இல்லாவிட்டாலும்கூட வருகிற ஆண்டிலாவது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்து கட்டித் தர ஆவன செய்வார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 96, திரு. ஆ. பாலையா மற்றும் டாக்டர் எம். மோசஸ். டாக்டர் எம். மோசஸ் இருக்கையில் இல்லை. திரு. ஆ. பாலையா, மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர்.

96—

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தல்

*33127—**திரு. ஆ. பாலையா :**

டாக்டர் எம். மோசஸ் : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா --

(அ) நாகர்கோவில் நகரில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவது அரசுக்குத் தெரியுமா?

(ஆ) ஆம் எனில், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நிரந்தரத் திட்டம் தீட்டி அதனை அமுலாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி, உள்ளாட்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

முற்பகல் 11-00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன் அனுமதியோடு வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

திரு. ஆ. பாலையா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் நகரத்திற்குப் போதிய அளவு குடிநீர் வழங்கப்படாமல் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கக்கூடிய ஒரு நிலைமை இருந்து வருகிறது. அதை கோடைக் காலத்தில் ஏற்படுகின்ற ஒரு குறையாக மக்கள் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, கோடைக்காலக் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அரசு என்ன திட்டத்தைத் தயாரித்து வைத்து இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாகர்கோயில் நகரத்தைப் பொறுத்தவரை 1941-ஆம் ஆண்டு முக்கூடல் அணையை நீராதாரமாகக் கொண்டு ஒரு திட்டம் செயலிலே இருந்து வந்தது. பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயனடைகின்ற வகையிலே 1978-ஆம் ஆண்டு ஒரு குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை அரசு ஏற்படுத்தி குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக இரண்டாவது குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஒன்றை அமைத்து இன்றைக்கு அங்கே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த நகராட்சியில் 1991-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 2 இலட்சம் அளவிற்கு மக்கள் தொகை பெருகி இருக்கிற காரணத்தினாலே நாகர்கோயில் நகராட்சிப் பகுதியுடன் கன்னியாகுமரி நகர் மற்றும் சுசீந்திரம் பேரூராட்சி ஆகிய இரண்டு பகுதிகளுடைய

1995 நவம்பர் 10]

தேவையையும் கணக்கீடு செய்து குடிநீர் வழங்குவதற்காக இன்றைக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சுமார் 326 கன அடி குடிநீரை முக்கூடல் அணைக்கு அருகேயுள்ள அனந்தனார் கால்வாயிலேயிருந்தும், கால்வாய் மூடியுள்ள சமயத்தில் முக்கூடல் அணையிலிருந்தும் எடுக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்தத் திட்டம் சுமார் 17 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசினுடைய பரிசீலனையிலே இருக்கிறது. இது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவிலே இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஆ. பாலையா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முக்கூடல் அணை கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. முதலில் அந்த அணையைத் தூர்வாரி அதைப் பெரிதுபடுத்துவதற்கு அரசு திட்டம் ஒன்றைத் தயார் செய்து குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்குப் பின்னாலே அனந்தனார் கால்வாயிலே உள்ள நீரை குடிதண்ணீருக்குப் பயன்படுத்துவதற்கு குமரி மாவட்டத்து மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள் என்பதை இந்த அரசு அறியுமா என்பதோடு, விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அணைத் தண்ணீரைக் குடிதண்ணீருக்குப் பயன்படுத்துகின்ற முறையை அரசு அமலுக்குக் கொண்டு வரும் என்று சொன்னால், கன்னியாகுமரி மாவட்டம் முழுமையிலும், விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அணைத் தண்ணீரைக் குடிநீருக்குக் கொடுக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைமை ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அரசு ஆளாகக் கூடாது என்பதை இந்த நேரத்திலே நான் அரசுக்கு சொல்லிக்கொள்வதோடு 1978-ஆம் வருடத்திற்குப் பின்னாலே நாகர்கோயில் நகரத்தில் பெருகி வருகின்ற மக்கள் தொகைக்கேற்ப குடிதண்ணீர்த் திட்டங்களை அரசு அமுல் படுத்தவில்லை என்பதைக் கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள், குறிப்பாக நாகர்கோயில்.....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. பாலையா, கேள்வியாகக் கேளுங்கள்.

திரு. ஆ. பாலையா: நாகர்கோவிலில் வாழுகின்ற நகர மக்கள் மிகவும் கவலையோடு இருந்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவே, அணைத் தண்ணீரைக் குடிதண்ணீருக்குப் பயன்படுத்தாமல், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, குடிதண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு முயலுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அணைத் தண்ணீரையும் எடுக்கக் கூடாது என்கிறீர்கள்; புதிய குடிநீர்த் திட்டமும் கொண்டு வரவேண்டும் என்கிறீர்கள்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்குப் பொது மக்களுக்குக் குடிநீர் வழங்கல் முறையிலே எந்தவொரு குடிநீர்த் திட்டமும் குடிநீர் ஆதாரத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அந்த அடிப்படையிலே நாகர்கோயில் நகராட்சிக்கு என்று புதிய திருத்திய திட்டத்தின் அடிப்படையிலே சுமார் 326 கன அடி நீரை அனந்னார் கால்வாயிலிருந்து எடுக்கலாம் என்று சொல்லி வாட்டர் யுட்டிலைசேஷன் கமிட்டி என்று சொல்லப்படுகிற நீர் பயனீட்டுக் குழு பரிந்துரை செய்து இருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் நாகர்கோயில் நகரத்திலே வாழுகிற 2 இலட்சம் மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படவேண்டும்; அதேசமயத்தில் அனந்தனார் கால்வாயிலிருந்து பாசனத்திற்கு விடப்படுகிற நீரின் அளவும் குறையக்கூடாது என்ற அடிப்படையிலேதான் இன்றைக்குத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய யோசனையைக் கருத்திலேகொண்டு அரசு ஆய்வு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 11-05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. மா. சுந்தரதாஸ்.

திரு. மா. சுந்தரதாஸ்: பேரவைத் தலைவரவர்களே, இந்தப் பிரச்சினை கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக நாகர்கோவிலிலே இருந்து கொண்டிருக்கின்ற குடிநீர்ப் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் முக்கூடலிலிருந்து தண்ணீர் எடுப்பதைவிட தனி சோர்சஸ் தாராளமாக இருக்கிறது. வாட்டர் போர்டிலே பணம் இல்லை என்றால்கூட, எங்கள் முனிசிபாலிட்டி செலக்ஷன் கிரேடு முனிசிபாலிட்டி. ஆகவே, கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிற முனிசிபாலிட்டி. ஒரு 50 இலட்சம் ரூபாயை எடுத்துத் தனியாக ஒரு ஸ்கீம் எடுத்து அந்த மக்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்று சொன்னால், இந்த அனந்தனார் கால்வாயிலே தண்ணீர் எடுப்பதிலே ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. ஏனென்றால் ஒரேயொரு பேச்சிப்பாறை டேம் இருக்கிறது. அங்கேயிருக்கின்ற அனைத்து இர்ரிகேஷனுக்கும் உபயோகிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

1995 நவம்பர் 10]

அங்கே இருந்துதான் கன்னியாகுமரிக்குத் தண்ணீர் கொண்டு போகிறோம். குடிநீர் கொடுக்கக் கூடாது என்பது அல்ல. அங்கேயிருக்கிற விவசாயிகள் பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். ஆகையால் தயவுசெய்து ஒரு தனி ஸ்கீம், நீங்கள் அந்தப் பகுதியிலே பேச்சிப் பாறை டேம் பக்கத்திலே ஒரு தனி ஸ்கீம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதற்காகத் தாராளமாகப் பணம் அந்த முனிசிபாலிட்டியில் இருக்கிறது. ஏன் 15 இலட்சம் என்று சொல்லுகிறீர்கள்? அங்கேயிருந்து 50 இலட்சம் எடுக்கலாமே? அந்த அளவிற்குப் புதிய ஸ்கீமிலே நாகர்கோவிலில் இருக்கின்ற மக்களுக்குக் குடிதண்ணீர் கொடுப்பதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக நான் எடுத்துச் சொல்லியிருந்தேன். மாண்புமிகு உறுப்பினரவர்கள் இந்தக் கால்வாய்க்குப் பதிலாக வேறு பகுதியிலேயிருந்து எடுத்துச் செய்யலாம் என்று சொல்லுகிறார்கள். அங்கே நீர் ஆதாரம் இருக்க வேண்டும். இன்றைக்கு இந்த நீர் ஆதாரத்தைத் தேர்வு செய்கிற அந்த நீர் பயனீட்டுக் குழுதான் இன்றைக்கு அரசுக்குப் பரிந்துரையை செய்கிறது. அவர்களுடைய கருத்துருவின் அடிப்படையிலே இன்றைக்கு அனந்தனார் கால்வாயிலேயிருந்து குடிநீர் வழங்கலாம் என்று அரசுக்குக் குடிநீர் வடிகால் வாரியம் கருத்துரு அனுப்பியிருக்கிறது. இருந்தாலும்கூட பல்வேறு இடங்களிலும், அங்கேயிருக்கிற விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலேதான் இன்றைக்குத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. பலயிடங்களிலும் ஆய்வு செய்ததற்குப் பிறகு குடிநீர் ஆதாரம் முறையாக, தொலைநோக்குத் திட்டத்திற்காக அங்கே இல்லாத காரணத்தினாலேதான் அரசு இன்றைக்கு அனந்தனார் கால்வாயிலேயிருந்து இவ்வளவு குடிநீரை எடுக்கலாம் என்று உத்தேசித்து இன்றைக்கு ஆய்வு செய்திருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய யோசனையையும் கருத்திற்கொண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. இரா. அப்பு நடேசன்.

திரு. இரா. அப்பு நடேசன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்திலே தண்ணீர்ப் பஞ்சம் என்று சொன்னாலே அது நினைக்க முடியாது. ஏனென்றால் வருஷத்திற்கு இர்ண்டு தடவை தாராளமாக மழை பெய்கிறது. 7200 மில்லியன் கன அடி தண்ணீர் ஒரு

வருடத்திற்கு வீணாகக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அது போகவும் இந்தப் பேச்சிப்பாறை டேம், பெருஞ்சாணி டேம் எல்லாம் என்னுடைய தொகுதியில்தான் இருக்கின்றன. அந்தப் பேச்சிப்பாறை டேமில் எத்தனையோ ஏக்கர், அதிலே பகுதி வீடு வைக்கின்றார்கள். வீடு வைத்தார்கள். மற்ற பெரிய பெரிய மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்கும்போது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குடிதண்ணீருக்குத்தான். அப்படிக் குடிதண்ணீருக்குக் கொடுக்கலாம் என்பதில் அந்த விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும்கூட நான் இதிலே கொடுக்க வேண்டுமென்றுதான் சொன்னேன். இருந்தாலும் குடிதண்ணீருக்காக மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியிலே ஏழை எளிய மக்களுக்கு ஏராளமாகப் பணத்தை ஒதுக்கி குடிதண்ணீர்ப் பஞ்சம் இருக்கக் கூடாது என்ற அளவிலே இருக்கும்பொழுது அங்கே வீணாகப் போகின்ற அந்தத் தண்ணீர் அல்லது பள்ளிக்குட்டம் முல்லையாறு என்று ஒரு ஜீவநதி இருக்கிறது, அங்கிருந்து வேஸ்டாகத் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. அங்கே பள்ளிக்குட்டம் என்கிற அணையைக் கட்டி அங்கிருந்து குடிதண்ணீருக்குத் தாராளமாகத் தண்ணீர் எடுக்கலாம். அப்படித் தண்ணீர் ஆதாரம் நிறைய இருக்கிறது. அப்படியிருந்தும் ஏதாவதொரு திட்டம் போட்டு நிரந்தரமாக ஒரு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். குடிதண்ணீர் இல்லாத ஒரு குறை நாகர்கோவிலில் இருந்து கொண்டிருக்கிறது. அது இல்லாமல் இருக்க ஒரு திட்டத்தை மாண்புமிகு முதல்வரவர்கள் கருணை கூர்ந்து எங்களது மாவட்டத்திற்குத் தருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி.எம். செல்வகணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு அரசு வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்குக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த மாவட்டத்திலிருந்து வருகிறவர்கள் எங்களிடத்திலே பேசுகிறபொழுதுகூட இந்த அளவிற்குக் குடிநீர்த் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்ததாக வரலாறு இல்லை என்று அந்த மாவட்ட மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு இந்தக் கேள்வியைப் பொறுத்தவரை நாகர்கோவில் நகராட்சிக்குக் குடிநீர் வழங்குவது, இன்றைக்கிருக்கிற மக்கள் தொகையின் அடிப்படையில் சுமார் இரண்டு இலட்சம் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே